



அனைவருக்குமான, சிறந்ததொரு ரொறன்ரோவுக்கு ஒக்ரோபர் 22ம் திகதி வாக்களியுங்கள்

அதிகளவு வாடகை செலுத்திக் களைத்துப் போனீர்களா? பேருந்துக்கான செலவைச் சேமிப்பதற்காக நடந்து செல்கிறீர்களா? நல்லதொரு தொழிலைத் தேடுவதற்குச் சிரமப்படுகிறீர்களா? கட்டுபடியாகாத பிள்ளைப் பராமரிப்புக் கட்டணங்களால் விரக்தியடைந்துள்ளீர்களா?

நீங்கள் தனித்தில்லை.

ரொறன்ரோவில் வாழ்வதற்கான செலவு தினமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, அத்துடன் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு அது கட்டுபடியாகாததாக உள்ளது. ரொறன்ரோவில் 4 பிள்ளைகளில் ஒருவரும் 5 வளர்ந்தவர்களில் ஒருவரும் வறுமையில் வாழ்கின்றனர்.

பிரச்சினை என்ன?

குடியிருப்பு

எங்களுடைய நகரத்தின் குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் வாடகைக்கு இருக்கிறார்கள்.

47%

குடியிருப்பாளர்கள் அவர்களுடைய

வருமானத்தின் **>30%** வீதத்துக்கும் அதிகமான அளவைக் குடியிருப்புக்காகச் செலவழிக்கிறார்கள்



2019 அளவில் கட்டுபடியாகக்கூடிய 10,000 குடியிருப்புக்களைக் கட்டுவதற்கு ரொறன்ரோ நகர் உறுதியளித்தது. ஆனால், அந்த நேரம் பாதிக்கும் குறைவான அளவே கட்டப்பட்டிருக்கும் – அத்துடன் குறைந்த வருமானமுள்ள குடியிருப்பாளர்களுக்கு அனேகமானவை உண்மையில் கட்டுபடியானவையாக இருக்கமாட்டாது.

தொழில்கள்


ஆதாயங்கள் அற்ற, குறுகிய கால, தற்காலிக மற்றும் குறைந்த ஊதியத் தொழில்களுடன் பலர் சிரமப்படுகின்றார்கள். முக்கியமாக பெண்கள், இளையோர் மற்றும் இனரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



>50%

வீதத்துக்கும் குறைவான ரொறன்ரோ பணியாளர்கள் ஆதாயங்களுடன் கூடிய நிரந்தரமான முழுநேர வேலை செய்கின்றனர்.

போக்குவரத்து



குறைந்த ஊதியமுள்ள குடும்பத்தவர்கள் வாடகை மற்றும் வரியைச் செலுத்திய பின்னர் மீதியாக இருக்கும் அவர்களின் வருமானத்தின்

35% வீதத்தினை TTC கட்டணங்களில் செலவிடுகின்றனர்.

கட்டணங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன, ஆனால், போதுமான பொதுப் பணம் சேவைகளில் முதலிடப்படவில்லை. 2009 க்கும் 2018 க்கும் இடையில், Metropass க்கான செலவு \$37.25ஆல், \$146.25 ஆக அதிகரித்திருக்கிறது.

பிள்ளைப் பராமரிப்பு

ரொறன்ரோவிலுள்ள உரிமம் பெற்ற பிள்ளைப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஒரு சிசுவைப் பராமரிப்பதற்கான செலவு வருடத்துக்கு 20,000 டொலருக்கும் அதிகமாகும்.

13 வயதுக்குக் கீழ்ப்பட்ட 5 பிள்ளைகளில் ஒருவருக்கே உரிமம் பெற்ற பிள்ளைப் பராமரிப்பு நிலையம் ஒன்றுக்கான அணுகுதல் இருக்கிறது. ரொறன்ரோவில், ஏறக்குறைய அனைத்துப் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களுக்கும் காத்திருப்புப் பட்டியல்கள் உள்ளன.

75%

குடும்பத்தவர்களுக்குப் பிள்ளைப் பராமரிப்பு கட்டுபடியாகாமல் உள்ளது.





அனைவருக்குமான, சிறந்ததொரு ரொறன்ரோவுக்கு ஒக்ரோபர் 22ம் திகதி வாக்களியுங்கள்

நகர சபை எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்?

TO Prosperity (Toronto's Poverty Reduction Strategy - ரொறன்ரோவின் வறுமை குறைப்பு மூலோபாயம்) முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலமும் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துவதன் மூலமும், ரொறன்ரோ நகர் வறுமையைக் குறைக்க முடியும்:

- அடுத்த நான்கு வருடங்களில் 7,200 புதிய ஆதரவளிக்கும் குடியிருப்புக்கள், குறைந்தது 4,000 புதிய கட்டுபடியாகக்கூடிய வாடகைக் குடியிருப்புக்கள், மற்றும் 1,000 புதிய காப்பிட இடவசதிகளை நிருமாணித்தல்.
- மேலதிகமாக, 157,000 குறைந்த வருமானமுள்ள வளர்ந்தோருக்கு TTC கட்டணங்களைக் குறைத்தல்.
- புதிய குடியிருப்புக்களை உருவாக்குபவர்களுடனான சமூக ஆதரவு ஒப்பந்தங்களின் ஊடாக வாழ்வதற்கு உதவக்கூடிய ஊதியமுள்ள தொழில்களை இளையோர் உள்ளடங்கலான உள்ளூர்ச் சமூகத்தினருக்கு அந்தத் திட்டங்கள் வழங்குவதை உறுதிப்படுத்தல்.
- 5,000 மானியமளிக்கப்பட்ட இடவசதிகள் உள்ளடங்கலாக 11,500 புதிய பிள்ளைப் பராமரிப்பு இடவசதிகளை உருவாக்கல்.

உங்களுடைய வேட்பாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

- Toronto's Poverty Reduction Strategy க்கான (ரொறன்ரோவின் வறுமை குறைப்பு மூலோபாயம்) முழுமையான நிதியளிப்புக்கும் அதன் செயற்படுத்தலுக்கும் நீங்கள் ஆதரவளிக்கின்றீர்களா?
- ரொறன்ரோவில் நல்ல தொழில்களை அதிகளவில் உருவாக்குவதற்கு உங்களிடம் என்ன திட்டம் உள்ளது?
- குடும்பத்தவர்களுக்கும் தனிநபர்களுக்கும் பாதுகாப்பான, வசதியான, கட்டுபடியாகக்கூடிய குடியிருப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் பராமரிக்கவும் எப்படி நீங்கள் உதவிசெய்வீர்கள்?
- TTC கட்டணங்களை, அனைவருக்கும், குறிப்பாக வருமானம் குறைந்தவர்களுக்கு கட்டுபடியாகக்கூடியதாக எப்படி மற்றும் எப்போது நீங்கள் மாற்றுவீர்கள்?
- அனைத்துக் குடும்பத்தவர்களுக்கும் அவர்களுடைய அயல்களில் கட்டுபடியாகக்கூடிய உரிமம் பெற்ற பிள்ளைப் பராமரிப்பு நிலையங்கள் கிடைப்பதற்கு நீங்கள் எப்படி உதவிசெய்வீர்கள்?

மேலும் தகவல்களுக்கு, பார்வையிடுங்கள்

www.socialplanningtoronto.org

